

மாதிரி வினாத்தாள்
முழுமை பெறா பதிவுகளிலிருந்து கணக்குகள் - பகுதி IV

12th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

II.நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கு பயன்படுத்த வேண்டும்.

Time : 01:15:00 Hrs

Total Marks : 80

4 x 1 = 4

பகுதி - அ

- 1) ரொக்க விற்பனையுடன் கடன் விற்பனையைக் கூட்டினால் கிடைப்பது.....
(a) மொத்த விற்பனை (b) மொத்தக் கொள்முதல் (c) மொத்தக் கடனாளிகள்
- 2) ஒரு வியாபாரியின் இறுதி முதல் ரூ.20,000 எடுப்புகள் ரூ.3,000 மற்றும் ஆரம்ப முதல் ரூ.14,000 எனில் அந்த ஆண்டிற்குரிய அவரின் இலாபம்
(a) ரூ.8,000 (b) ரூ.9,000 (c) ரூ.10,000
- 3) ஒரு நிறுவனத்தின் மொத்த விற்பனை ரூ.55,000 ஆகும். அதில் கடன் விற்பனை ரூ.44,000 எனில் மொத்த விற்பனை ஆகும்.
(a) ரூ.33,000 (b) ரூ.22,000 (c) ரூ.11,000
- 4) 2004 ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் ரூ.20,000, 2005 மார்ச் 31 அன்று கடனாளிகள் ரூ.30,000; அவ்வாண்டில் கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் ரூ.60,000 எனில் அவ்வாண்டில் கடன் விற்பனைஆகும்.
(a) ரூ.70,000 (b) ரூ.90,000 (c) ரூ.50,000

பகுதி - ஆ

7 x 5 = 35

- 5) நிகர மதிப்பு முறையில் இலாப அல்லது நட்டக் கணக்கீட்டைக் காட்டும் மாதிரி படிவம் தருக.
- 6) மொத்த கடனாளிகள் கணக்கின் மாதிரி படிவம் தருக.
- 7) மொத்த கடனீந்தோர் கணக்கின் மாதிரி படிவம் தருக.
- 8) நிலை அறிக்கையின் மாதிரி படிவம் தருக.
- 9) கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு அவ்வாண்டில் பெறப்பட்ட இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுக.
இறுதி முதல் ரூ.64,000
எடுப்புகள் ரூ.9,600
கூடுதல் முதல் ரூ.16,000
அவ்வாண்டில் பெற்ற இலாபம் ரூ.19,200
- 10) முழுமை பெறா இரட்டைப் பதிவு முறையைப் பின்பற்றும் ஒரு நிறுவனம் 1.4.2003 அன்று கீழ்க்காணும் விவரங்களைத் தருகிறது. அந்நாளில் முதல் கண்டறிய நிலை அறிக்கையினைத் தயார் செய்க.
வங்கி ரொக்கம் ரூ. 10,500
சரக்கிருப்பு ரூ. 7,000
பற்பல கடனாளிகள் ரூ. 30,000
அறைகலன் ரூ. 6,000
பற்பல கடனீந்தோர் ரூ. 6,000
- 11) கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கடன் விற்பனை காண்க.
2002 ஏப்ரல் 1 அன்று பற்பல கடனாளிகள் ரூ. 20,400
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ. 7,000
விற்பனை திருப்பம் ரூ. 5,400
2003 மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் ரூ. 27,600

பகுதி - இ

2 x 20 = 40

- 12) திருமதி.ஹேமாவதி அவர்கள் முழுமை பெறா இரட்டைப் பதிவு முறையில் ஏடுகளைப் பராமரித்து வருகிறார்.1.4.2003 அன்று அவருடைய முதல் ரூ.5,00,000.
கூடுதல் தகவல்கள்: ரூ.
தொடக்கச் சரக்கிருப்பு 2,50,000
பற்பல கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 50,000
ரொக்க விற்பனை 2,00,000
பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 60,000
தொடக்க பற்பல கடனாளிகள் 40,000
தொடக்க பற்பல கடனீந்தோர் 1,83,000
பல்வகைச் செலவுகள் 1,20,000
நிலமும், கட்டடமும் 4,00,000
அறைகலன் 7,200
இறுதி சரக்கிருப்பு 2,60,000
இறுதி பற்பல கடனாளிகள் 80,000
இறுதி பற்பல கடனீந்தோர் 2,00,000
இறுதி ரொக்க இருப்பு 55,000
2004 மார்ச் 31ம் நாளோடு முடிவடையும் ஆண்டிற்கான வியாபார, இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளன்றைய இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்க.

- 13) முழுமையான கணக்கு ஏடுகள் பராமரிக்காத ஒரு வியாபாரியின் கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 2003 மார்ச் 31ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார, இலாப நட்டக் கணக்கு மற்றும் அந்நாளன்றைய இருப்பு நிலைக் குறிப்பு தயார் செய்க.

விவரம்	1.4.2002 ரூ.	31.3.2003 ரூ.
ரொக்கம்	64,000	96,000
சரக்கிருப்பு	4,48,000	3,52,000
பற்பல கடனாளிகள்	8,00,000	7,20,000
அறைகலன்	16,000	16,000
பற்பல கடனீந்தோர்	4,32,000	3,96,800

பிற நடவடிக்கைகள் :

பற்பல கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம்	ரூ.	12,48,000
பற்பல கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம்		15,68,000
பெற்ற தள்ளுபடி		16,000
அளித்த தள்ளுபடி		12,800
எடுப்புகள்		2,40,000
கூலி கொடுத்தது		16,000
பொதுச் செலவுகள்		32,000

